TAMIL NADU LEGISLATURE LIBRARY
14 FEB 1972
MADRAS

தமிழ் நாடு சட்டப் பேரவை

திங்கட்கிழமை, 1971 ஜூலை 26.

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 9 மணி அளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர், திரு. கே. ஏ. மதியழகன் அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

1. வினாக்கள்—விடைகள்.

வெள்ளிக்குறியிட்ட வினாக்கள்.

Fisheries Research Station at Mandapam

* 66 *Q.*—Thiru K. T. K. THANGAMANI,
Thiru K. SUPPU
Thiru P. MALAICHAMY: Will the Hon. the Minister for Harijan Welfare be pleased to state—

(*a*) whether the Government of India propose to shift the Fisheries Research Station at Mandapam to another State;

(*b*) if so, the steps proposed by the Government; and

(*c*) the number of representations received by the Government from representatives of Ramanathapuram District in this regard?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: (அ) இந்திய அரசு, மத்திய ஆழ்கடல் மீனள ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையிடத்தை மட்டும் மண்டபத்திலிருந்து கொச்சிக்கு மாற்ற முடிவு செய்துள்ளதே தவிர ஆராய்ச்சி நிலையத்தை மாற்றுவதற்கு அல்ல.

(இ) தமிழ்நாடு அரசு, மத்திய ஆழ்கடல் மீனள ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதைப் பற்றி இந்திய அரசிடம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அந்நாள் உணவு. வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஜகஜீவன்ராம் அவர்கட்கும் அந்நாள் உணவு வேளாண்மைத் துறை மாநில அமைச்சர் திரு. அன்னுசாகிப், பி. ஷிந்தேக்கும் நேர்முகக் கடிதங்கள் கூட அனுப்பப்பட்டன. நம்முடைய முதலமைச்சர் அவர்களும், மத்திய ஆழ்கடல் மீனள ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையிடத்தை மண்டபத்திலிருந்து கொச்சிக்கு மாற்ற வேண்டுமென்னும் இந்திய அரசின் முடிவை நிறுத்திவைக்குமாறு இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ளார். பிரதமரின் பதில் எதிர்பார்க்கப்படுகிறது.

(உ) இராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகளிடமிருந்து ஏறத்தாழ 12 முறையீடுகள் வந்துள்ளன.

[1971 ஜூன் 28

திரு. கே. டி. கே. தங்கமணி: இராமநாதபுரம் மாவட்டம் பின் தங்கிய ஒரு மாவட்டமாக இருக்கும் நிலையில், மண்டபத்தில் உள்ள மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைமையலுவலகத்தைக் கொச்சிக்கு மாற்றியதன் காரணத்தினால், அங்கிருக்கக்கூடிய பல தொழிலாளர்கள் குறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும். அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீசர் உட்பட தொழிலாளர்கள் பலர் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அரசு அறியுமா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: பல பேர் அங்கிருந்து மாற்றப்படவில்லை. இயக்குநர் அவர்களும், அவர்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய நான்கு எழுத்தர்களும்தான் மண்டபத்திலிருந்து கொச்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

திரு. பெ. மலைச்சாமி: மீனள ஆராய்ச்சி நிலையம் எந்த ஆண்டிலிருந்து அங்கே இயங்கி வருகிறது? அதை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று எந்தக் காரணத்தைக் கொண்டு மத்திய அரசு முடிவு செய்தது?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: 1949-ஆம் ஆண்டில் மண்டபத்தில் இந்த ஆராய்ச்சி நிலையம் துவக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து, மத்திய அரசின் சார்பில் வந்த எஸ்டிமேட் கமிட்டியினர் இந்த நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கோரினார்கள். சென்னை, தூத்துக்குடி, கொச்சி, ஆகிய மூன்று இடங்களில் ஏதாவதொரு இடத்தில் மாற்றவேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையத்தில் இயக்குநராக இருந்தவரும் இன்னபிற அதிகாரிகளும், இந்த நிலையத்தை மாற்ற வேண்டும் என்று எஸ்டிமேட் குழுவினரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்கள். அதன்மீதுதான் குழுவினர் இந்த சிபாரிசைச் செய்திருக்கிறார்கள். அதற்குப்பிறகு அவர்கள் ஒரு தனிக் குழுவை அமைத்து, அந்தக் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. அந்த குழுவில் நமது அரசாங்கத்தின் மாநில மீனளத் துறை இயக்குநர் அவர்களும் அங்கம் பெறுகிறார்கள். அந்தக் குழு பரிசீலனை செய்து, இது மண்டபத்திலிருந்து கொச்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்று முடிவு கூறியிருக்கிறது. அப்பொழுது நமது மாநில மீனள இயக்குநர் அவர்கள் அதற்கு எதிர்ப்புக் குறிப்பை எழுதி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அது மாற்றப்பட வேண்டும் என்று அந்த குழுவினர் முடிவு எடுத்த காரணத்தினால், இயக்குநர் அவர்களும். அவர்களுக்குத் துணையாக இருந்த இரண்டு பேர்கள் மாத்திரம் அங்கே மாற்றப்பட்டிருக்கிறார்கள். நிலையம் மண்டபத்தில் இருக்கின்றது. ஹெட்க்வார்ட்டர்ஸ் என்று சொல்லப்படும் தலைமைப்பீடம் தான் கொச்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: அமைச்சரவர்கள் பதில் கூறும்போது, மத்திய அமைச்சருக்கு நமது அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். கடிதம் அனுப்பி எவ்வளவு நாள் ஆகிறது ? எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன?

1971 ஜூன் 28]

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : கடிதங்கள் அனுப்பிய தேதி பற்றிய விவரம் இங்கே தற்சமயம் நான் சொல்வதற்கில்லை. ஆனால், கடந்த ஆண்டே இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு நானும் மின்சாரத் துறை அமைச்சரும் டில்லி சென்றிருந்தபோது மத்திய அரசின் அந்நாள் உணவு வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஜகஜீவன் ராம் அவர்களிடமும், அந்நாள் உணவு-வேளாண்மைத் துறை மாநில அமைச்சர் திரு. அன்னாசாகிப் ஷிந்தே அவர்களிடமும் பேசி வலியுறுத்தி வந்திருக்கிறோம். தலைமைப்பீடம் தான் கொச்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அது மாற்றப்படுவதனால் ஏற்படும் கஷ்டங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஆராய்ச்சி நிலையம் மண்டபத்தில் இருக்கிறது. இருந்தாலும், தலைப்பீடத்தைக் கூட மண்டபத்தில் வைக்கவேண்டும், மண்டபத்தில் அதற்குரிய வசதி இல்லை என்று கருதினால் சென்னையில் அதை வைத்துக் கொள்ளலாம் என்று எஸ்டிமேட் கமிட்டியினர் சிபார்சு செய்து இருக்கிறார்கள். சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்று நாங்கள் மீண்டும் வற்புறுத்தி வருகிறோம்.

திரு. கே. டி. கே. தங்கமணி : மார்ச் மாதம் 22-ந் தேதி எழுதிய கடிதத்தில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிர்வாகக் குழுவின் முடிவுப்படி, மண்டபம் பிராந்திய நிலையமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படியானால் அந்தப் பிராந்திய நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும் இப்பொழுது ஸப்-ஸ்டேஷனை இருக்கக் கூடியதை சென்னையை விரிவுபடுத்துவதற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுவருவதற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை நமது அரசு வற்புறுத்துமா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, இதுவரை மண்டபம் தலைமையிடமாகவும், அதற்குக் கிளைகளாக சென்னை, தூத்துக்குடி, எர்ணாகுளம், கள்ளிக்கோட்டை, பம்பாய் கார்வார், மங்களூர், விழிஞ்சம், காக்கிநாடா, போர்ட் ப்ளேர் ஆகிய இடங்களெல்லாம் இயங்கிவந்தன. நிலையத்தின் தலைமைப்பீடம் இப்பொழுது கொச்சிக்கு மாற்றப்பட்டு விட்டபடியால், சென்னை நிலையமும், மண்டபம் நிலையமும் கிளை நிலைய அந்தஸ்தைப் பெற்றிருக்கும். அதை விஸ்தரிப்பு செய்யும் செயற்குறிப்பு தற்போது இல்லை.

திரு. ஜே. ஜேம்ஸ் : தலைவர் அவர்களே, கழிந்த மார்ச் மாதம் சட்டமன்றம் நடைபெற்ற போது நான் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தேன். மத்திய அரசாங்கத்தில் இருந்து பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் அவர்கள் அப்போது சொன்னார்கள். இப்போதும் மத்திய அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். கழிந்த சட்டமன்றக் கூட்டத்திற்கும், இந்த சட்டமன்றக் கூட்டத்திற்கும் இடையே அரசாங்கம் இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை என்ன ?

[1971 ஜூன் 28

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: அரசாங்கம் இது சம்பந்தமாக மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதலாம். நேரில் வற்புறுத்தலாம். நாங்கள் பலமுறை கடிதம் எழுதியும், நேரில் வற்புறுத்தியும் இருக்கிறோம். மத்திய அரசாங்கம் பாராமுகமாக இருக்கிறார்கள். இதுமாத்திரம் அல்ல— எத்தனையோ விஷயங்களில் அசட்டை செய்துகொண்டிருக்கிறார்கள்.

திரு. எம். தேவராசன்: இதேமாதிரி குன்னூரில் இருந்த சத்து உணவு ஆராய்ச்சி நிலையத்தை ஹைதராபாத்திற்கும், உதகையில் இருந்த எபிக்ராபி நிலையத்தை மைசூருக்கும் மாற்றியிருக்கிறார்களே . . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இந்தக் கேள்விக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

திரு. கே. டி. கே. தங்கமணி: 22-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 1971-72-க்கு ஆராய்ச்சிக்காக 27 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கி இருக்கிறார்கள். அப்படியானால் மண்டபத்திற்கும், சென்னைக்கும் அதில் எவ்வளவு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: தனிக் கேள்வி போட்டால் தகவல் அளிக்கப்படும்.

திரு. பெ. மலைச்சாமி: மதுவிலக்கு ரத்தாகிற காரணத்தினால் மதுவுக்கு ஆட்டிறைச்சியைவிட மீனே அதிக சுவையுடையதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். மண்டபம் போன்ற இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு அதிகமான மீன் விற்பனைக்கு அனுப்ப அரசாங்கம் முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: மதுவையும், மீனையும் ஒன்றாகச் சுவைத்தவர்கள் சிபாரிசு செய்தால் அதுபற்றி பரிசீலிக்கப்படும்.

அரிசன மக்கள் வாழும் பகுதிகளுக்கு வானொலிப் பெட்டிகள்

* 67 வினா திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு அரிசனநல அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வானொலிப் பெட்டிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றனவா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: ஆம். ஆனால் இதற்கென்று ஒரு தனி திட்டம் உள்ளது. அத்திட்டத்திற்கிணங்க வானொலிப் பெட்டிகள் அரிசன பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் எல்லா மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் மிகவும் தூய நிலையில் உள்ள ஒரு அரிசன் குடியினருக்கு ரூ. 300 மதிப்புள்ள வானொலிப் பெட்டி அல்லது ஐந்து அம்பர் சர்க்காக்களை பரிசுப்பொருளாக வழங்கப்படுகின்றது.